

1. கணக்காய்வு அபிப்பிராயம்

1.1 மன்னார் மாவட்டத்தின் கமநல சேவை நிறைவேற்றுக் குழுக்கள் 13 இன் 2024 திசம்பர் 31 இல் உள்ளவாறான நிதிநிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான நிதிச் செயலாற்றல் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று, நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்கள் மற்றும் முக்கிய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொழிப்பு என்பவற்றை உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(3) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டம் மற்றும் 2000 இன் 46 ஆம் இலக்க கமநல அபிவிருத்தி சட்டத்தின் 58(1) ஆம் பிரிவின் ஏற்பாடுகளிற்கிணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

1.2 2024 ஆம் ஆண்டிற்கான மன்னார் மாவட்டத்தின் 13 கமநல சேவை நிறைவேற்றுக் குழுக்கள் தொடர்பாக கணக்காய்வு அறிக்கைகள் வெளிப்படுத்தப்பட்டிருந்ததுடன், அந்த 13 கமநல சேவை நிறைவேற்றுக் குழுக்களுக்கும் முனைப்பழியுள்ள அபிப்பிராயம் வெளிப்படுத்தப்பட்டதுடன், அதற்கு அடிப்படையாக இருந்த பொருண்மையான குறைபாடுகள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

1.3 நிதிக்கூற்றுக்கள்

1.3.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) 11 நிறைவேற்றுக் குழுக்களிலும் கூட்டுமொத்தம் ரூபா 2,624,621 வருமான மிகையானது கூட்டிக்காட்டப்பட்டுள்ளது.	இவ்வாறான கணக்கியல் தவறுகள் எதிர்வரும் காலங்களில் ஏற்படாது கணக்கு வைத்தல் முறையை பேண நடவடிக்கை எடுப்பதுடன் இத்தவறுகளால் ஏற்பட்ட நிதிநிலைமை குறைபாடுகள் சீர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.	கமநல சேவைகள் நிறைவேற்றுக் குழுக்களின் வருமானம் மற்றும் செலவினங்கள் சரியாக இனங்காணப்பட்டு பரிந்துரைக்கப்பட்ட காலத்தினுள் கணக்கு வைக்கப்பட்டு பொருத்தமான சீராக்கல்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
(ஆ) 10 நிறைவேற்றுக் குழுக்களிலும் கூட்டுமொத்தம் ரூபா 612,817 வருமான மிகையானது குறைத்துக் காட்டப்பட்டுள்ளது.	இனிவரும் காலப்பகுதிக்குரிய ஆண்டறிக்கையில் சீராக்கம் செய்யப்படும் என்பதை அறியத்தருகின்றேன்.	மேலுள்ள அதே பரிந்துரை.
(இ) 06 நிறைவேற்றுக் குழுக்களிலும் கூட்டுமொத்தம் ரூபா 503,302 பெறுமதியான இறுதி இருப்புக்கள் குறைவாகக் காட்டியமையினால் நடைமுறைச் சொத்துக்களின்	குறித்த பெறுமதி திரண்டநிதியில் சீராக்கம் செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என்பதனை தங்களுக்கு தெரியப்படுத்திக்கொள்கின்றேன்	உண்மையான இறுதி இருப்புக்கள் பௌதீக ரீதியாக கணக்கிடப்பட்டு நிதிச் கூற்றுக்களில் காட்டப்பட வேண்டும். பொருத்தமான

	பெறுமதியும் வருமான மிகையும் குறைத்துக் காட்டப்பட்டுள்ளது.	றன்.	சீராக்கங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
(ஈ)	04 நிறைவேற்றுக் குழுக்களிலும் கூட்டுமொத்தம் ரூபா 3,365,958 பெறுமதியான இறுதியிருப்புக்கள் அதிகரித்துக் காட்டியமையினால் நடைமுறைச் சொத்துக்களின் பெறுமதியும் வருமான மிகையும் கூட்டிக் காட்டிக்காட்டப்பட்டுள்ளது.	எதிர்கால ஆண்டறிக்கையில் குறித்த பெறுமதி சீராக்கம் செய்யப்படும் என்பதை அறியத்தருகின்றேன்.	மேலுள்ள அதே பரிந்துரை.
(உ)	03 நிறைவேற்றுக் குழுக்களிற்கு சொந்தமான காணிகள், கட்டடங்கள் மற்றும் ஆதனம் பொறி இயந்திரங்களின் பெறுமதிகள் கணிப்பிடப்பட்டு மீளாய்வாண்டிற்கான நிதிக்கூற்றுக்களுக்கு கொண்டு வரப்பட்டிருக்காமையினால் நடைமுறையல்லாச் சொத்துக்களின் பெறுமதி ரூபா 1,263,444 இனால் குறைத்துக் காட்டப்பட்டிருந்தது.	குறித்த பெறுமதி சொத்தாக நிதி நிலைமைக் கூற்றில் வெளிப்படுத்தப்பட்டு திரண்டநிதியில் சீராக்கம் செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதனை தங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கின்றேன்.	சொத்துக்களின் உண்மையான பெறுமதி நிதிக் கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
(ஊ)	05 நிறைவேற்றுக் குழுக்களினது கூட்டுமொத்தம் ரூபா 3,120,232 ஆன செலுத்த வேண்டியவைகள் நடைமுறைப் பொறுப்பினுள் உள்ளடக்கப்படாததனால் குறித்த தொகையினால் நடைமுறைப் பொறுப்புக்கள் குறைத்துக் காட்டப்பட்டுள்ளது.	அடுத்த நிதியாண்டில் சீர் செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதனை தங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கின்றேன்.	செலுத்த வேண்டிய அனைத்து பெறுமதிகளும் பொறுப்பாக சரியான கணக்கில் காட்டப்பட வேண்டும்.
(எ)	02 நிறைவேற்றுக் குழுக்களினது கூட்டுமொத்தம் ரூபா 2,663,451 நடைமுறைப் பொறுப்பினுள் கூடுதலாக உள்ளடக்கப்பட்டுள்ளதால் குறித்த தொகையினால் நடைமுறைப் பொறுப்புக்கள் கூட்டிக் காட்டப்பட்டுள்ளது.	அடுத்த நிதியாண்டில் சீர் செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதனை தங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கின்றேன்.	கமநல சேவைகள் நிறைவேற்றுக் குழுக்களுக்குரிய பொறுப்புக்களை முறையாக கணக்கு வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மற்றும் முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பொருத்தமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
(ஏ)	10 நிறைவேற்றுக் குழுக்களிலும் 2023 ஆம் நிதியாண்டு காலப்பகுதிகளுக்குரிய பசளை கையாளுகைச் செலவினுடைய மீளளிப்புத் தொகையான ரூபா. 2,338,024 ஆனது 2024 நிதியாண்டிற்குரிய வருமானமாக வெளிப்படுத்தப்பட்டமையினால் மீளாய்வாண்டிற்குரிய வருமான மிகையானது குறித்த தொகையினால் அதிகரித்துக் காணப்பட்டுள்ளது.	பசளை கையாளல் செலவுகள் ஒவ்வொரு ஆண்டும் உரிய தொகையைவிட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ எமக்குக் கிடைக்கப் பெறுவதால் சரியான தொகையினை தீர்மானிக்க முடியாதுள்ளது. இதனால் மீளக் கிடைக்கப் பெறுகின்ற போது வருமானமாக காட்டப்பட்டு வருகின்றது. இருப்பினும்	பசளை கையாளல் செலவு மற்றும் அதன் மீளளிப்புத் தொகையானது குறித்த வருடங்களுக்காக இனங்காணப்பட வேண்டியதுடன் அதற்கான சீராக்கங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

எதிர்வரும் காலங்களில்
இதனை சீர் செய்ய
நடவடிக்கை எடுக்கப்படும்
என்பதை தெரிவித்துக்
கொள்கின்றேன்.

- (ஐ) 2018/2019 தொடக்கம் 2022/2023 காலப்பகுதிகளில் சட்டத்திற்கு முரணாக அமைந்த உரக்கொடுப்பனவில் 31.12.2024 இல் வருமதியாக உள்ள தொகை ரூபா 412,420 கணக்குகளில் பதிவு செய்யப்படாமையினால் குறித்த தொகையினால் பெரிய பொள்ளாச்சி கமநல சேவை நிறைவேற்றுக்குழுவின் நடைமுறைச் சொத்துக்களும் நடைமுறைப் பொறுப்புக்களும் குறைத்துக் காட்டப்பட்டுள்ளது.
- வாய்மொழி மூலமாக உரிய தொகையினை எமக்கு கூறப்பட்ட விடயம் முறையாக கணக்கு பதிவு இல்லாமல் வைக்கப்படல் வேண்டும் பெறப்பட்ட என்பதுடன் உரிய கொடுப்பனவுகளுக்கான தரப்பினரிடமிருந்து மீள பணத்தினை மட்டும் அறவீடு செய்வதற்கு அறவிடும்படி கூறப்பட்டது. நடவடிக்கை அதன் பிரகாரம் ரூபா மேற்கொள்ளப்படல் வேண்டும். 211,146 அறவிட வேண்டிய தொகையாகக் கணப்பட்டு இத் தொகையானது 2024 திசெம்பர் மாதத்திலிருந்து மாதாந்தம் அறவீடு செய்யப்பட்டு வருகின்றது.
- (ஓ) ஆள்காட்டிவெளி கமநல சேவை நிர்வாகக் குழுவிற்கு மீளாய்வாண்டில் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பினால் (FAO) நன்கொடையாக வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டி (SGL 65' FRANELESS UDH TV) நிலையத்தின் சொத்தாக நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்தாமையினால் நடைமுறை அல்லாச் சொத்தின் பெறுமதி குறைவடைந்துள்ளது.
- இவ் சொத்து நிதிக்கூற்றுக்களில் சொத்தின் வெளிப்படுத்தல் தொடர்பில் பெறுமதியை அடுத்து வரும் ஆண்டில் காட்டுவதற்கான நடவடிக்கைகள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

1.3.2 கணக்காய்விற்கான எழுத்துமூலச் சான்றுகள் இல்லாமை

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) ஆள்காட்டிவெளி நிறைவேற்றுக் குழுவின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக்கூற்றில் காட்டப்பட்டிருந்த 03 அறவிடப்பட வேண்டிய வருமதிகளின் கூட்டு மொத்தம் ரூபா 837,612 இனை கடன்பட்டோரின் விபரமின்மையால் அதனை கணக்காய்வில் உறுதிப்படுத்த முடியாதுள்ளது.	இம் மீதிகள் 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிடைக்கப்பெற வேண்டிய வருமதிகளாகும். இவ்வருமானம் அறவீடு செய்வதற்கான அறவீட்டாளர் பட்டியல் மற்றும் பெயர் விபரம் மற்றும் முகவரி இன்மையால் நடவடிக்கை மேற்கொள்ள முடியாதுள்ளது.	உரிய மீதிகளுக்கு முறையான சோதனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ள அறவிடப்பட வேண்டியவைகள் தொடர்பாக தனிநபர் நிலுவை விபரங்கள் குறிப்புக்களாக வெளிப்படுத்தப்பட வேண்டும்.

- (ஆ) முருங்கன் கமநல சேவைகள் நிறைவேற்றுக் குழுவின் 2024 திசம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்றில் வருமதியாக வெளிப்படுத்தியுள்ள முற்பண தொகை ரூபா 730,440 தொடர்பில் போதிய விபரமின்மையால் அதனை கணக்காய்வில் உறுதிப்படுத்த முடியாதுள்ளது.
- வருமதியை அறிவிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதனை தங்களுக்கு தயவுடன் அறியத் தருகின்றேன்.
- வருமதி தொடர்புடைய மீதிகள் சார்பாக முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மற்றும் நிதிக்கூற்றில் காட்டப்பட்டுள்ள மீதிகளை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- (இ) 06 கமநல சேவை நிறைவேற்றுக் குழுக்களில் மீளாய்வாண்டில் வருமதி மற்றும் சென்மதி மீதிகளான கூட்டுமொத்தம் ரூபா. 6,642,075 காட்டப்பட்டிருந்த போதிலும் அவற்றினை உறுதிப்படுத்துவதற்கு போதிய சான்றுகள் கணக்காய்விற்கு கிடைத்திருக்காமையால் அவற்றினை சான்றுப்படுத்த முடியாதுள்ளது.
- கடந்த காலங்களில் இருந்து தொடர்ந்து வரும் மீதிகள் மற்றும் தவறுகள் காரணமாக இடம் பெற்றவை இவை தொடர்பான விபரம் எதுவும் இல்லை என்பதனை தங்களுக்கு தயவுடன் அறியத்தருகின்றேன்.
- உரிய மீதிகளுக்கான பொருத்தமான முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அறவிட வேண்டிய மீதிகளுக்காக உரிய தரப்பினரிடமிருந்து அவர்களின் உறுதிப்படுத்தல்கள் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். செலுத்தவேண்டிய நிலுவைகள் தொடர்பில் தனிநபர்களுக்கு விபரங்கள் நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

1.4 இணக்கமின்மைகள்

- 1.4.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுடனான இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுக்கான தொடர்பு	இணக்கமின்மைகள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) 2020ஆம் ஆண்டு 46 ஆம் இலக்க கமநல அபிவிருத்தி சட்டம் பிரிவு 45(1)	13 கமநல சேவை நிறைவேற்றுக் குழுக்களுக்குரிய கமத்தொழில் காணிகளின் பதிவேடுகள் கமநல சேவை ஆணையாளரினால் அத்தாட்சிப்படுத்தப் பட்டிருக்கவில்லை.	வினைத்திறனான முறையில் கமத்தொழில் காணிகளின் பதிவேடுகளைப் பேணுவதற்காக தற்போது Digital PLR உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. தற்போது இது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அது பூர்த்தியடைந்ததும் காணிகளின் பதிவேடுகள் கமநல சேவை ஆணையாளரினால் அத்தாட்சிப்படுத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.	சட்டத்தின் உரிய பிரிவின் பிரகாரம் நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும். மேலும் இனங்காணாத தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

(ஆ)	2016 திசெம்பர் 29	13	கமநல	கமநல	சேவைகள்	சுற்றறிக்கையின்	பிரகாரம்
ஆந்	திகதிய	சேவை	நிலையத்தில்	நிலையத்தில்	உள்ள	நடவடிக்கை	
30/2016	ஆம்	நிலையத்தினால்	வாகனத்தின்	உரிமை	மேற்கொள்ளப்படல்		
இலக்க	பொது	பயன்படுத்தப்பட்ட	எமது	பெயரில்	வேண்டும்.	மேலும்	
நிர்வாக	உள்	6	வரும்	இல்லாமைமினால்	வாகன	இணங்காத	தரப்பினருக்கு
நாட்டலுவல்கள்		வாகனங்களின்	எரிபொருள்	நுகர்வு	எதிராக	நடவடிக்கை	
அமைச்சின்		எரிபொருள்	பரிசோதனை	மேற்கொள்ள	எடுக்கப்பட	வேண்டும்.	
சுற்றறிக்கை.		நுகர்வு	முடியவில்லை.				
		பரிசோதனை					
		பத்து					
		வருடங்களுக்கு					
		மேலாக					
		மேற்கொள்ளப்ப					
		ட்டிருக்கவில்லை					

2. நிதி மீளாய்வு

2.1.1 நிதிப் பெறுபேறு

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கான மன்னார் மாவட்டத்தின் 13 கமநல சேவைகள் நிறைவேற்றுக் குழுக்களின் செயற்பாட்டுப் பெறுபேறு ரூபா 9,651,969 தொகை மிகையொன்றாக காணப்படுவதுடன், அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டிற்கான 13 கமநல சேவைகள் நிறைவேற்றுக் குழுக்களின் மிகை ரூபா 24,321,963 ஆக காணப்பட்டது. அதன்படி மீளாய்வாண்டில் நிதிப் பெறுபேறுகளின் மிகையில் ரூபா 14,669,994 குறைவொன்று அவதானிக்கப்பட்டது.

2.2 பெறப்பட வேண்டிய தொகை

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
09 கமநல சேவை நிறைவேற்றுக் குழுக்களினதும் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான 56 வருமதியாளர்களிடமிருந்து பெறப்பட வேண்டிய ரூபா 8,351,117 இனை கடந்த 02 தொடக்கம் 14 வருடங்கள் வரை அறவிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.	எதிர்வரும் ஆண்டில் அறவிடு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.	உரிய நேரத்தில் வசூலிக்காத தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். குறித்த தொகை உடனடியாக அறவிடப்பட வேண்டும்.

2.3 செலுத்தப்பட வேண்டிய தொகை

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
04 கமநல சேவை நிறைவேற்றுக் குழுக்களினதும் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான 06 சென்மதியாளர்களுக்கு செலுத்த வேண்டிய ரூபா 2,812,398 இனை கடந்த 04 தொடக்கம் 15 ஆண்டுவரை	எதிர்வரும் ஆண்டில் முறையான விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட்டு குறித்த நிலுவைத் தொகைகளை உடனடியாக செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.	

செலுத்துவதற்கு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1.1 முகாமைத்துவ செயற்றிறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) இலுப்பைக்கடவை கமநல சேவைகள் நிறைவேற்றுக் குழுவின் நிதி நிலைமைக் கூற்றில் கிருமிநாசினி இருப்பாக வெளிப்படுத்தப்பட்ட ரூபா 99,508 பெறுமதியான இருப்புக்கள் காலங்கடந்தவையாக 10 வருடங்களுக்கு மேலாக காணப்படுவதுடன் அதனை பதிவழிப்புச் செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை	கிருமிநாசினி பதிவழிப்பிற்காக அனுமதி கோரி உதவி ஆணையாளர் அவர்கட்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.	முறையான அனுமதிகளின் கீழ் புத்தகங்களிலிருந்து பதிவழிப்புச் செய்ய உடன் நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும்.
(ஆ) உயிலங்குளம் கமநல சேவைகள் நிறைவேற்றுக் குழுவின் 31.12.2024 இல் உள்ளபடியான இருப்புக்களின் கூட்டுமொத்தம் ரூபா 919,893 என குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் பரிணாம இருப்புக் கணக்கு தயாரிக்காமையினால் கணக்காய்வில் உறுதிப்படுத்த முடியாதுள்ளது.	இருப்பு பரிணாமக் கணக்கு இவ்வாண்டிலிருந்து பேணப்படும்.	மீளாய்வாண்டின் 31 டிசம்பர் இல் உள்ளவாறான இருப்பு பௌதீக ரீதியாக கணக்கிடப்பட்டு நிதிக் கூற்றுக்களில் பிரதிபலிக்கப்பட வேண்டும். மேலும் இதனை மேற்கொள்ளாத தரப்பினர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
(இ) நானாட்டான் கமநல சேவைகள் நிறைவேற்றுக் குழுவில் போதியளவு இருப்புக்கள் காணப்பட்ட போதிலும் 2023 ஆம் ஆண்டு 300 அலகுகள் கொள்வனவு செய்யப்பட்டு மீளாய்வாண்டில் 6 அலகுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன் ரூபா 1,129,035 பெறுமதியான 337 அலகுகள் காலாவதியாகி விற்பனை செய்ய முடியாதவாறு காணப்படுகின்றது.	2025 ஆம் ஆண்டு கணக்கறிக்கையில் சீர்செய்து. அவற்றை பதிவழிப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	முறையான இருப்பு கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். தேவைக்கு மேலதிகமாக இருப்புக்கள் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டு உரிய தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
(ஈ) நிலைபேறான விவசாய நீர் முகாமைத்துவ கருத்திட்டத்தின் சூரியசக்தி நீர் நுட்ப அமைப்புக்களை தாபிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார் தீவு கமநல	2010 ஆம் ஆண்டு முற்பணம் பெறப்பட்டு சூரிய சக்தி மின்சாரம் பெறப்பட்டது. கட்டணங்கள் அறவிடுதல் தொடர்பில்	உடன்படிக்கையின்படி வழங்கப்பட்ட நன்மைகளை தவணை அடிப்படையில் மீள்பெறுவதற்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மற்றும் இதனை மேற்கொள்ளாத

சேவைகள் நிறைவேற்றுக் குழுவால் தெரிவு செய்யப்பட்ட நான்கு பயனாளிகளுக்கு 2010 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட சூரியசக்தி மின்சார தொகுதிகளுக்காக (Solar power) அறவிட வேண்டிய நிலுவை ரூபா 650,904 தொடர்பில் அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை என்பதோடு இத்தொகை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

எந்தவித அறிவித்தலும் எமக்கு அறிவிக்கப்படாமையினால் நிதிக்கூற்றில் காட்டப்படவில்லை.

தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

3.2 பயன்படுத்தப்படாத அல்லது கீழ்ப் பயன்பாட்டு நிலையிலுள்ள சொத்துக்கள் பொறிகள் மற்றும் உபகரணங்கள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) 13 கமநல சேவை நிறைவேற்றுக் குழுக்களில் உள்ள 91 எண்ணிக்கையான உழவு இயந்திரங்கள் பத்து வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தப்படாமல் காணப்படுவதுடன் அதனை திருத்திப் பயன்படுத்துவதற்கோ அல்லது அகற்றுவதற்கோ நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	எதிர்காலத்தில் இதனை திருத்தம் செய்து பாவனை செய்வதற்கோ அல்லது அகற்றுவதற்கோ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.	திருத்தம் செய்து பாவனை செய்வதற்கோ அல்லது அகற்றுவதற்கோ பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) மறிச்சுக்கட்டி கமநல சேவை நிலைய நிறைவேற்றுக் குழுவிற்கு 2021 ஆம் ஆண்டு கமநல அபிவிருத்தித் திணைக்களத்தால் வழங்கப்பட்ட நிழற்பட இயந்திரம் பெறுமதி கணிப்பிடப்பட்டு கணக்குகளுக்கு எடுத்துவரப்படாதுள்ளதுடன் 3 வருடங்களாக எதுவித பயன்பாடும்ற்று காணப்படுகின்றது	அடுத்த ஆண்டுக்கான நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதையும் திருத்தி பயன்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.	திருத்தம் பாவனைக்கு செய்யப்பட்டு எடுக்கப்பட வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாட்சியும்

4.1 உள்ளகக் கணக்காய்வு

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
13 கமநல சேவைகள் நிறைவேற்றுக் குழுக்களின் செயற்பாடுகள் உள்ளக கணக்குப்	இது குறித்து கமநல அபிவிருத்தி ஆணையாளருக்கு	நிதிப்பிரமாணங்களுக்கு அமைவாக உள்ளகக் கணக்காய்வு முன்னெடுக்கப்பட

பரிசோதனைக்குட்படுத்துவதற்கு
ஆணையாளர் கமநல அபிவிருத்தி
திணைக்களம் மன்னாரினால்
நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டிருக்கவில்லை.

அறிவிக்கப்படும்.

வேண்டும்.

5. கமநல வங்கி

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
கமநல வங்கிச் சுற்றுநிருபம் 04/2012 இற்கமைய 08 கமநல சேவை நிறைவேற்றக் குழுக்களினால் வழங்கப்பட்ட கடன் பணத்தை 06 மாத காலத்திற்குள் அறவிடப்பட வேண்டி இருந்த போதிலும் பதின்மூன்று வருடங்களுக்கு மேலாக 87 பயனாளர்களிடமிருந்து அறவிட வேண்டிய கூட்டுமொத்தம் ரூபா 2,073,021 பெறுமதியான கடன்தொகை இன்னும் அறவீடு செய்யப்பட்டிருக்கவில்லை.	மொத்த நிலுவைத் தொகையில் இதுவரை 1,113,883 ரூபா அறவிடப்பட்டுள்ளது. ரூபா 959,138 அறவிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள து.	உரிய நேரத்தில் தமது கடன்களை செலுத்தாத தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன் மிகுதித் தொகைகளை விரைவாக அறவிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.